

Written by

Tuesday, 09 June 2009 19:19 - Last Updated Thursday, 11 June 2009 06:33

---

ஊழல் ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கிய முதலாளித்துவத்தின் நெருக்கடி என்ற மறைக்கப்படும் முதலாளித்துவத்தின் அழிவுப் பாதை, தனது தடத்தலை எல்லா நாடுகளிலும், குறிப்பாக உழைக்கும் மக்கள் மீது ஏற்றி வருகிறது.

இதில் வளர்ந்த நாடு, வளரும் நாடு என வரையாடில்லாமல் முழு உலகமே பாதிக்கப்பட்டு வருகிறது. போரின் ஓத்த அழிவினை ஏற்படுத்தும் இந்த பொருளாதாரச் சூனாமியில், முதலாளிகளைக் காப்பாற்றுவதற்கு மட்டும் மறைக்கல்கின் அரசாங்கங்கள் கோடி கோடியாக மக்கள் பணத்தினை இனாமாக வழங்கின.

ஆனால், இந்தப் பிரச்சினையை ஒட்டி எல்லா நாடுகளிலும் ஏராளமானோர் வலையிழந்தும், குறைந்த பட்ச வாழ்க்கை வசதிகளைக் கட்டிப் பெற முடியாமலும் தவித்து வருகின்றனர். தங்கள் இலாபத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முகமாக, எல்லா நிறுவனங்களும் ஆட்குறைப்பை அதிவகமாக செய்து வரும் வலையில் திடீரென்று வலையிழந்து தரையில் நிற்கும் இம்மக்களைப் பற்றி அக்கறைப்பட எந்த அரசாங்கமும் தயாராக இல்லை. இந்த அநீதியைக் கண்டு தற்போது மலேசியா நாடுகளில் காட்டுத்தீயாய் மக்கள் போராட்டம் பற்றி வருகின்றது.

திவாலான ஏ.ஐ.ஐ. என்ற அமெரிக்க காப்பீட்டு நிறுவனத்திற்கு அரசு அளித்த உதவிப்பணம், அந் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்குப் போனஸ் என்ற பெயரில் வழங்கப்பட்டதை எதிர்த்து அங்கநேடந்த போராட்டத்தைக் கண்டு அஞ்சிய ஒபாமா நிர்வாகம், அந்த போனஸுக்கு 90% வரி விதித்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் பல இலட்சம் பேர் வலையிழந்தும், வீட்டிழந்தும் தவித்து வருகின்றனர். ஐரோப்பா போல இங்கு மக்கள் சமேந்தத் திட்டங்கள், ஒதுக்கீடு எதுவுமில்லை. ஒருவர் வலையிழந்தால் மருத்துவம், வீடு, கல்வி எதுவும் அவருக்கு கிடக்காது.

பிரான்சில் அதிபர் சர்க்காசி இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நிதித்துறை மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களைக் காப்பாற்றும் நிதி ஒதுக்கியிருக்கிறார். மலேசும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தும் வலையையும் கருமமாக செய்து வருகிறார். இதன் சங்கிலித் தொடர் விளைவாக பிரான்சில் வலையிழந்தோர் விகிதம் விரைவில் புத்து சதவீதத்தை எட்டிவிடும் என்று தெரிகிறது. குறிப்பாக, இளைஞர்கள் இந்த வலையின் மையால் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு சமீபக் கொந்தளிப்பாக மாறியிருக்கிறது.



